

சில பணைகள் ஆடம்பர வாழ்க்கை ஒன்றுக்காக தமது உடலை அறியாத திரியாத ஒருவனிடம் அனுபவிக் கக் கொடுப்பதைப் பார்க்க எனக்குக் கவலையாக இருக்கிறது. இதனைச் சரியென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உடலுறவு என்பது உணர்வோடு சம்பந்தப்பட்டது. அந்த உணர்வுகள் எதுவும் இல்லாததுவெறும் ஜடங்களாய் பணத்திற்குக் காக உடலைக் கொடுப்பது எத்துணை கவேலமானது.

பணம் தவேயென்றால் எத்தனையோ வலைகள் இங்கு குவிந்து கிடக்கின்றன. அதில் கிடக்கவும் பணம் சொற்பமாயினும் அது புனிதமானது. எமது நியமான நேர்மையான உழைப்பிற்கான ஊதியம் அது.

அதை விடும்படி ஐரோப்பிய அமெரிக்க பள்ளி மாணவிகளும் பல்கலைக் கழக மாணவிகளும் ஓரளவு பணமிருந்தும் ஆடம்பரம் ஒன்றுக்காக சபை பிரஸ் போன்ற பணக்கார நாடகங்களுக்கு உல்லாசப் பயணிகளாகச் சென்று உடலை விற்று வருவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதொரு விடயம்.

இவர்களின் இந்த செயற்பாடு வறிய நாடகங்களான சீனா தாய்லாந்து ஆபிரிக்கா போன்ற நாடகங்களிலுள்ள பணைகள் மீதான பாலியல் வன்முறைக்கு உறுதுணையாக இருக்கின்றன.

சில பணைகள் பால்வினையை தமது விருப்போடு ஒரு தொழிலாகச் செய்வதால், கட்டாயப் பால்வினையை வற்புறுத்தப்படும் பலபணைகளைப் பாதுகாக்க முடியாதுள்ளது.

இந்த விடயத்தில் பணைகள் எல்லோருமாக ஒன்று திரண்ட சுவைப்பட வேண்டும். ஆண்கள் தமது இச்சகைகளுக்காகப் பணைகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்து புரிந்து அதை எதிர்க்கத் துணிய வேண்டும். ஓட்டு மொத்தமான பணைகள் இனமும் ஓங்கிக் குரல் கொடுக்கும் போதுதான் இது இல்லாதது ஒழிக்கப் படுவதற்கு ஒரு வழி கிடக்கும்.

பணைகளைப் பால்வினையைக் குப்ப பயன்படுத்தும் இந்த செயற்பாடு கிட்ட ஒரு திட்டமிட்ட பணைகள் மீதான சதிதான்.

முந்திய காலத்தில் பணக்கார ராஜாக்களும், வணிகர்களும் இன்னும் சுகப்போக வாழ்வில் மயைல் கொண்ட மானிடர்க்கும் போகும் இடமெல்லாம் பாலியல் தவேவைப் பட்டாள்ளது. அவர்கள் மனவியர் வீடுகளுக்கும் அடரைந்து கிடக்க இந்த அவாப் பிடித்த ஆண்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் வேற்றுப் பணைகளை அனுபவிக் கத் தயாராயிருந்தார்கள். அந்தப் பணைகள் சிறுமிகளாகக் கன்னி கழியாதவர்களாக இருப்பதையே இவர்கள் பெரிதும் விரும்பினார்கள்.

இவர்களது இந்த வஞ்சகத்தனமான அற்ப ஆசைகளுக்கு ஏழைப் பணைகள் தான் பலியானார்கள். ஆரம்பகாலத்தில் யப்பானில் தாய் தந்தையரை இழந்த பணைக் குழந்தைகளும், தாய் தந்தையர் ஏழைகளாக இருந்த குடும்பத்துப் பணைக் குழந்தைகளும் குறிப்பிட்ட சில குடும்பங்களினால் வீட்டு வலை செய்வதற்கெனச் சொல்லி அடிமைகளாக வாங்கப்பட்டார்கள். அவர்கள் உணவு உடை கொடுத்தது வளர்க்கப்பட்ட இந்த இச்சகை கொண்ட

ஆண்களாகக் காக்கத் தயார் படுதல் பட்டார்கள். அந்தப் பிள்ளைகளை வாங்கும் போது அவர்கள் அழகாக இருக்க வேண்டாமென்பதில் இந்தக் குடும்பங்கள் மிகவும் கவனம் காட்டின. அழகிய பெண் குழந்தைகள் தான் நல்ல விலைக்குப் போனார்கள்.

இந்தப் பெண் குழந்தைகள் பருவவயதுக்கு வந்ததும் இந்த மிராசுதாரர்களாக்கு முன்னடனமாடி பாட்டுப்பாடி அவர்களுடன் படுக்கைகளைப் பகிர்ந்து பணம் சம்பாதிக்க நிர் பந்திக்கப் பட்டார்கள்.

இந்தப் பணம் அவர்களை வாங்கி வளர்த்த அந்த வளர்ப்புப் பெற்றோருக்கே ஒரு சதம் பக்கியில்லாமல் கொடுக்கப் பட்டது.

இந்தப் பெண்களை தாம் வளர்ப்பதுக்கும் வாங்குவதற்கும் சிலவழித்த பணம் என்று சொல்லி அந்த வளர்ப்புப் பெற்றோர் ஒரு கணக்கு வதை திருப்பார்கள். அந்தக் கணக்குத் தீ ரும் வரை இந்தப் பெண்கள் இந்தத் தொழிலைச் செய்து பணத்தை வளர்ப்புப் பெற்றோருக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படித் தான் விலைமாதர்கள் உருவானார்கள் என்றொரு ஆதார பிர்வமான கதையை உள்ளது. இவர்கள் Gysha(ஹுஷை) என அழைக்கப் பட்டார்கள்.

இது இன்றைய நவீன உலகத்திலும் தொடர்வது மிகவும் மனவருத்தமான ஒரு விடயமே.

இன்று பெண்கள் அவர்கள் கணவன்மார்களாலயே பால்வினதைத் தொழிலுக்கு வற்புறுத்தப் படுகிறார்கள்.

உதாரணமாக தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக வளையேறிய குடும்பத்துப் பெண்கள் குடும்பச் சிலவகைச் சமாளிப்பதற்காக அவர்கள் கணவன்மார்களாலயே பால்வினதைத் தொழிலுக்கும் இரவு நடனத்துக்கும் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.

1992 இலிருந்தே பக்கிஸ்தான் எல்லையில் -பெண்கள் விபச்சார விடுதிச் சொந்தக் காரர்களாக்கும் தரகர்களாக்கும் விற்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. இங்கு 12 வயதுப் பெண்பிள்ளைகள் நல்ல விலை போகிறார்கள். இவர்கள் பெரிதும் விரும்பி வாங்கப் படுகிறார்கள்.

இப்படியே உலகின் பல மூலகங்களிலும் பெண்களும் பெண் குழந்தைகளும் வதைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் எல்லாப் பெண்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்காவிடில் இதற்கு விமோசனம் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பெண்களே ஒன்று திரளங்கள். நீங்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒவ்வொரு வயதிலும் ஆண்களாலும் சமீகத்தாலும் ஒவ்வொரு விதமாகப் பயன்படுத்தப் படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எதையும் உங்கள் பிரச்சனையில்லை என்று சொல்லி ஒதுங்கி விடாதீர்கள். நாளடைவில் நீங்களோ அல்லது உங்கள் மகளோ இதே பிரச்சனையில் வதைப்படலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

□□□□□□□□

Written by தீ பா
Wednesday, 22 July 2009 05:02 -

□□□□ □□□□□□□□□□□□

□□□□□□□□

பிரசுரம் - பண்கள் சந்திப்பு மலர் - 2002